

கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், வள்ளியூர்

CC No.142/2023

நாள்.13.03.2026

ம.சா.2 திரு.மனோஜ் குமார்

த/பெ திரு.மாதவன் நாயர்

சாட்சி மீண்டும் அழைக்கப்பட்டு, எதிரி தரப்பால் குறுக்கு விசாரணை செய்யப்படுகிறார்.

1) என்னுடைய நிறுவனத்தில் பிரவின் என்பவர் இவ்வழக்கு சீட்டு காலத்தில் பணிபுரிந்தார் என்றால் சரிதான். மேற்படி பிரவின் என்பவரும் கலக்சன் ஏஜென்டாக பணிபுரிந்தார் என்றால் சரிதான். பிஜு என்பவரும் கலக்சன் ஏஜென்டாக பணிபுரிந்தார் என்றால் சரியல்ல, அவர் மேலாளர் ஆவார். வழக்கு சீட்டு காலத்தில் 7 கலக்சன் ஏஜெண்டுகள் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்தார்கள் என்றால் சரிதான். எதிரியிடம் சீட்டு பணத்தை வசூல் செய்வதற்கு செல்லும் ஏஜென்ட் ஒருவரே என்றால் சரிதான், ஒருநபர் விடுப்பு எடுக்கும்சமயத்தில் மற்றொரு ஏஜென்ட் செல்வார். எதிரியிடம் சீட் பணத்தை வசூல் செய்ய யார் நியமிக்கப்பட்டிருந்தார் என்றால் பிரவின் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். மேற்படி பிரவின் என்பவரின் விடுப்பு காலத்தில் எதிரியிடம் யார் சீட்டு பணத்தை வசூல் செய்வார் என்றால் மேலாளர் பிஜு என்பவர் வசூல் செய்வார்.

2) மேற்படி 2 நபர்களை தவிர்த்து எதிரியிடம் சீட்டு பணத்தை வசூல் செய்ய வேறு எந்த கலக்சன் ஏஜெண்டுகள் சென்றார்கள் என்றால் ஆவணத்தை பார்த்து தான் கூறமுடியும். எதிரி சீட்டு ஆரம்பித்த நாள் முதல் கடைசியாக செலுத்திய நாள் வரையுள்ள சீட்டு பண விவரங்கள் சம்மந்தப்பட்ட ஆவணங்கள் எங்கள் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டுள்ளது என்றால் சரிதான். மேற்படி ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக உள்ளேன் என்றால் தேவைப்பட்டால் தாக்கல் செய்ய தயாராக உள்ளேன். மேற்படி ஆவணத்தை பார்வையிட்டால் எதிரி எந்த தேதி முதல் எந்த தேதி வரை சீட்டு பணத்தை செலுத்தியுள்ளார் என்ற விவரம் தெரியும் என்றால் சரிதான். மேற்படி ஆவணத்தை பார்வையிட்டால் 1முதல் 20 சீட்டுகளை யார் யார் ஏலம் எடுத்தார்கள் என்ற விவரமும், எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது என்ற விவரமும், எவ்வளவு கழிவு தொகை ஏற்பட்டது என்ற விவரமும், தெரியவரும் என்றால் தெரியவராது. மேற்படி ஏலம் எடுத்த நபர்கள் சம்மந்தமான விவரம் சம்மந்தமான ஆவணம் எங்கள் அலுவலகத்தில்

பராமரிக்கப்படுகிறது என்றால் சரிதான். மேற்படி ஆவணத்தை பார்வையிட்டால் 1 முதல் 20 சீட்டுகளை யார் யார் ஏலம் எடுத்தார்கள் என்ற விவரமும், எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது என்ற விவரமும், எவ்வளவு கழிவு தொகை ஏற்பட்டது என்ற விவரமும் துலங்கும் என்றால் சரிதான். மேற்படி ஆவணத்தை இவ்வழக்கில் தாக்கல் செய்யவில்லை என்றால் சரிதான்.

3) இவ்வழக்கு புகார்விவரங்கள் எனக்கு தெரியும் என்றால் சரிதான். மேற்படி புகாரில் 1 முதல் 20 சீட்டுகளுக்கான உறுப்பினர்கள் பெயரோ, யார் யார் ஏலம் எடுத்தார்கள் என்ற விவரமும், எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது என்ற விவரமோ, எவ்வளவு கழிவு தொகை ஏற்பட்டது என்ற விவரமோ குறிப்பிடப்படவில்லை என்றால் சரிதான். புகார்மனுவில் எதிரி எந்த சீட்டை ஏலம் எடுத்தார் என்ற விவரத்தை குறிப்பிடவில்லை என்றால் சரிதான். எந்த தேதியில் ஏலம் நடந்தது என்ற விவரத்தையும் புகார்மனுவில் குறிப்பிடவில்லை என்றால் சரிதான். எதிரி எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுத்தார் என்றும் எவ்வளவு கழிவு தொகை என்பதை குறித்து புகார்மனுவில் குறிப்பிடவில்லை என்றால் சரிதான். புகார்மனுவில் மாத தவணை ரூ.25,000/- என குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் சரிதான். மேற்படி தவணை 20 மாதங்களுக்கு என குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் சரிதான். மாத தவணை ரூ.25,000/- என்பது மாறுபடக்கூடியது என்றால் சரிதான், அது நிரந்தர தொகை கிடையாது, முதல் மாதம் மட்டும் தான் ரூ.25,000/- தவணை ஆகும். மாததவணை ரூ.25,000/-க்கு மேல் செலுத்தவேண்டியது கிடையாது என்றால் சரிதான். மாத தவணை என்பது ரூ.17,500/- முதல் ரூ.25,000/-க்குள் வரும் என்றால் சரிதான். எதிரி 1 முதல் 20 சீட்டுகளான 4 சீட்டுகளுக்கு ஒவ்வோரு மாதமும் எவ்வளவு தவணை தொகை செலுத்தவேண்டும் என்பது சம்மந்தமான ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றால் சரிதான். அவ்வாறு செலுத்தப்படவேண்டிய தொகையை குறித்து புகார்மனுவிலும் குறிப்பிட்டு கூறவில்லை என்றால் சரிதான்.

4) பொதுவாக ரூ.5 இலட்சம் சீட்டிற்கு வாடிக்கையாளர் அவர்களது சீட்டு முடியும் வரை உள்ள காலத்தில் அதிகபட்சமாக எவ்வளவு தொகை செலுத்தவேண்டியது என்பது ஒவ்வோரு சீட்டுகளை பொறுத்தது என்றால் சரிதான். வழக்கிடை சீட்டுக்கு வாடிக்கையாளர் அதிகபட்சமாக கழிவு தொகை போக எவ்வளவு தொகை

செலுத்தவேண்டியது வரும் என்றால் ரூ.4,45,000/- செலுத்தவேண்டும். 1 முதல் 20 சீட்டுகளின் ஏலக்கழிவு தொகைகளை கணக்கு பார்த்துதான் வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய மொத்த தொகையை கணக்கிட முடியும் என்றால் சரிதான். சீட்டு பணத்திற்கு வட்டி வசூல் உண்டா என்றால் கிடையாது, ஆனால் சீட்டு காலத்திற்கு பின்பு தாமதமாக பணம் செலுத்தும் சமயத்தில் வட்டியுடன் வசூலிக்கப்படும். இவ்வழக்கில் சீட்டு காலம் 21.10.2019 அன்று முடிவடைந்தது என்றால் சரிதான். மேற்படி 21.10.2019 தேதியிட்ட காலவரையிலான கணக்குபடி எதிரி எவ்வளவு தொகை பாக்கி வைத்துள்ளார் என்றால் ஒரு சீட்டிற்கு ரூ.2,95,882/- பாக்கி வைத்துள்ளார். மேற்படி பாக்கி தொகையானது சீட்டு பணபாக்கி தான் வட்டி கிடையாது என்றால் சரிதான்.

5) இவ்வழக்கில் எதிரிக்கு வட்டி தொகை எதுவும் சேர்க்கவில்லை என்றால் சரிதான். மேற்படி 21.10.2019 தேதியில் எதிரிக்கு பாக்கி தொகை இருப்பதை குறித்து மேற்படி தேதியிலோ அல்லது அதற்குபின்னர் பாக்கி தொகையை கேட்டு எதிரிக்கு கடிதம் ஏதும் அனுப்பினோமா என்றால் இல்லை. பொதுவாக எங்கள் நிறுவனத்தில் பாக்கி தொகையை கேட்டு கடிதம் அனுப்புவோம் என்றால் சரியல்ல, தொகை கேட்டு கடிதம் அனுப்பியதில்லை. என்னிடம் காட்டப்படும் எ.ம.சா.ஆ.1 முதல் எ.மா.சா.ஆ.4 சீட்டு கையேடுகளின் படி எதிரி எந்த தேதி முதல் சீட்டு தவணையை செலுத்த ஆரம்பித்துள்ளார் என்றால் 02.02.2018 முதல் செலுத்த ஆரம்பித்துள்ளார். என்னிடம் காட்டப்படும் எ.ம.சா.ஆ.1 முதல் எ.மா.சா.ஆ.4 சீட்டு கையேடுகளின் படி எதிரி 22.10.2019 வரை சீட்டு தவணை தொகை செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் கையேடுகளில் அவ்வாறு தான் உள்ளது, ஆனால் எங்கள் நிறுவனம் 12.09.2019 வரை மட்டுமே மேற்படி கையேடுகளில் சரிபார்த்ததாக உள்ளது. அதன்பின்பு 16.09.2019 முதல் 22.10.2019 வரை செலுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள தவணை தொகை விவரத்தை சரிபார்த்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்றால் இல்லை. மேற்படி 16.09.2019 முதல் 22.10.2019 வரை எதிரி பணம் செலுத்தினாரா என்ற விவரம் எங்கள் அலுவலகத்தில் உள்ள ஆவணத்தில் துலங்கும் என்றால் சரிதான். மேற்படி கையேடுகளில் ஒவ்வோரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சீட்டு ஏல கழிவுகளை சரிபார்த்து அதில் எங்கள் அலுவலகம் Checked என்று சீல் வைக்கப்படும் என்றால் சரிதான்.

6) எண்ணிடம் காட்டப்படும் எ.ம.சா.ஆ.1 முதல் எ.மா.சா.ஆ.4 சீட்டு கையேடுகளில் அவ்வாறு Checked என்று சீல் வைக்கப்பட்டுள்ளது என்றால் சரிதான். எண்ணிடம் காட்டப்படும் எ.ம.சா.ஆ.1 முதல் எ.மா.சா.ஆ.4 சீட்டு கையேடுகளில் 12 ம் பக்கத்தில் 09.03.2018 வரை எதிரி ரூ.25 ஆயிரம் செலுத்தவேண்டும் என்பதையும், அதற்கு எதிரி ரூ.25 ஆயிரம் செலுத்தியுள்ளார் என்பதையும் குறிப்பிட்டுள்ளோம் என்றால் சரிதான், அது முதல் தவணை ஆகும். அவ்வாறு ஒவ்வொரு மூன்று மாத காலத்திற்கும் எங்கள் நிறுவனம் எதிரி எவ்வளவு தொகை செலுத்தவேண்டும் என்பதையும், எவ்வளவு செலுத்தியுள்ளார் என்பதையும் மேற்படி எ.ம.சா.ஆ.1 முதல் எ.மா.சா.ஆ.4 சீட்டு கையேடுகளில் குறிப்பிடுவோம் என்றால் சரிதான். எ.ம.சா.ஆ.1 முதல் எ.மா.சா.ஆ.4 சீட்டு கையேடுகளை கடைசியாக நாங்கள் 12.09.2019 அன்று சரிபார்த்து உள்ளோம், மேற்படி தேதியில் எதிரி ரூ.2 இலட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாய் செலுத்தியுள்ளார் என்றால் சரிதான். மேற்படி 12.09.2019 தேதிக்கு முன்னர் எவ்வளவு தொகை பாக்கி இருந்தது என்பதை எங்கள் அலுவலக ஆவணத்தை பார்வையிட்டால் தெரிய வரும் என்றால் சரிதான். மேற்படி 12.09.2019 பின்னரும் எதிரி தவணை செலுத்தியதாக குறிப்புகள் உள்ளது, ஆனால் எங்கள் நிறுவனம் அதனை சரிபார்க்காததால் மேற்படி விவரம் குறித்து என்னால் தற்போது சொல்ல இயலாது என்றால் சரிதான்.

7) 12.09.2019 காலகட்டப்படி எதிரி ஒவ்வொரு சீட்டிற்கு தலா ரூ.2,76,450/- செலுத்த வேண்டும் என்றால் சரியல்ல, மேற்படி தொகை ஏலக்கழிவுடன் சேர்த்து வரும் தொகை ஆகும். எ.ம.சா.ஆ.1 முதல் எ.மா.சா.ஆ.4 சீட்டு கையேடுகளின்படி ஏல கழிவு போக 12.09.2019 தேதியில் எதிரி ஒவ்வொரு சீட்டுக்கு ரூ.2,76,450/- செலுத்தவேண்டும் என்றால் சரிதான். எதிரி மேற்படி 12.09.2019 தேதி வரை ரூ.2,33,200/- செலுத்தியது போக மீதமுள்ள தொகை தவணை முறையில் எங்கள் நிறுவன கலக்சன் ஏஜெண்டுகளிடம் செலுத்திவிட்டார் என்றால் சரியல்ல. எங்கள் நிறுவன கலக்சன் ஏஜெண்டுகள் எதிரி செலுத்திய தவணை தொகை சிலவற்றை மட்டும் மேற்படி கையேடுகளில் குறிப்பிட்டுள்ளார்கள் என்றால் எங்கள் அலுவலகத்தில் உள்ள கோப்புகளில் சரிபார்த்தால் தான் உண்மை தெரியும். எதிரி உடைய அறியாமையை பயன்படுத்தி எதிரி செலுத்திய தவணை தொகை சிலவற்றை குறிப்பிடாமலும் உள்ளார்கள் என்றால் சரியல்ல. எ.ம.சா.ஆ.1 முதல் எ.மா.சா.ஆ.4 சீட்டு கையேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை விவரங்களுக்கும் புகார்மனுவின் தொகை

விவரங்களுக்கும் முரண்பாடு உள்ளது என்றால் சரியல்ல. எதிரியால் மேற்படி கையேடுகளில் செலுத்தப்பட்ட தொகையை கணக்கிட்டு பார்த்தால் நாங்கள் கூறுவது போல ஒவ்வொரு சீட்டுக்கும் ரூ.2,95,882/- செலுத்தவேண்டியது வராது என்றால் சரியல்ல. சீட்டு கையேடுகளில் எங்கள் நிறுவனம் Check செய்துள்ளதை பார்த்தால் எதிரி ரூ.2,33,200/- செலுத்தியுள்ள நிலையில் கூடுதலாக அவர் ரூ.2,95,882/- செலுத்தவேண்டியது நாங்கள் கூறியுள்ள நிலையில் எதிரி ரூ.5 இலட்சத்திற்கும் மேல் செலுத்தவேண்டியதாக உள்ளது என்றால் சரிதான். எதிரி ரூ.2,33,200/- செலுத்தியுள்ளதாகவும், எ.ம.சா.ஆ.1 முதல் எ.மா.சா.ஆ.4 சீட்டு கையேடுகளில் துலங்கும் நிலையில் மேற்படி விவரத்தை புகார் மனுவில் குறிப்பிடவில்லை என்றால் சரிதான். 12.09.2019 தேதிவரை ரூ.2,33,200/- செலுத்திய பின்பு எதிரி எவ்வளவு தொகை எங்கள் நிறுவனத்தில் செலுத்தியுள்ளார் என்ற விவரத்தை நான் சாட்சியம் அளிப்பதற்கு முன்பு எங்கள் அலுவலக ஆவணத்தில் பார்வையிட்டேனா என்றால் இல்லை. எங்கள் அலுவலக ஆவணத்தை பார்வையிட்டால் தான் எதிரி 12.09.2019 தேதிக்கு பின்னர் எவ்வளவு தொகை எந்த எந்த தேதியில் செலுத்தியுள்ளார் என்ற விவரம் தெரியும் என்றால் சரிதான்.

8) எதிரி எங்கள் நிறுவனத்தில் ஏல சீட்டு எடுக்கும் சமயம் அவரிடம் செக்யூரிட்டியாக வழக்கிடை காசோலையை பெற்று கொண்டோம் என்றால் சரியல்ல, காசோலை பெறவில்லை. ஆனால் செக்யூரிட்டியாக எதிரியின் சொத்து சம்மந்தமான அசல் ஆவணங்களை பெற்று கொண்டோம். நாங்கள் பெற்று கொண்ட அசல் ஆவணங்கள் எதிரி பெயரில் பதிவு செய்யப்பட்ட இராதாபுரம் சார்பதிவாளர் அலுவலக ஆவண எண்.2607/2016 மற்றும் 2608/2016 ஆகும். மேற்படி ஆவணங்கள் இதுவரை எங்கள் கைவசம் உள்ளது என்றால் சரிதான், சென்னை தலைமை அலுவலகத்தில் உள்ளது. எதிரி ஏல பணம் எடுக்கும் சமயத்தில் செக்யூரிட்டியாக ம.சா.ஆ.3 முதல் ம.சா.ஆ.6 வரையிலான எதிரியின் கையொப்பம் மட்டும் இட்ட நிரப்பப்படாத காசோலையை பெற்றுகொண்டோம் என்றால் சரியல்ல. என்னிடம் காட்டப்படும் ம.சா.ஆ.3 முதல் ம.சா.ஆ.6 வரையிலான காசோலையில் எங்கள் நிறுவனத்தின் பெயருக்கும் தொகை விவரங்களுக்கும் இடையே எழுதிய கையொழுத்துக்கள், மை வித்தியாசம் உள்ளது என்றால் சரியல்ல. மேற்படி காசோலைகளில் எதிரியின் கையொப்பம் போடப்பட்ட மையிற்கும், விவரங்கள் எழுதப்பட்ட கையெழுத்தின் மையிற்கும் வேறுபாடு உள்ளது என்றால் சரியல்ல. மேற்படி காசோலைகளில்

பார்வையிட்டாலே வேறுபாடுகள் தெரியும் அளவிற்கு இருந்தும் எங்கள் நிறுவனத்திற்காக பொய்யாக சாட்சியம் அளிக்கிறேன் என்றால் சரியல்ல. ம.சா.ஆ.3 முதல் ம.சா.ஆ.6 வரையிலான காசோலைகளை யார் எழுதினார்கள் என்ற விவரம் எனக்கு நேரடியாக தெரியாது என்றால் சரிதான். மேற்படி காசோலையில் உள்ள விவரங்களை யார் எழுதினார் என்ற விவரம் எங்கள் நிறுவனத்தில் அந்த சமயத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு தெரியும் என்றால் சரிதான், தற்போதும் விவரம் தெரிந்தவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். மேற்படி விவரம் தெரிந்த ஊழியரை விசாரித்தால் காசோலையை யார் எழுதினார்கள் என்ற விவரம் தெரியவரும் என்றால் சரிதான். ம.சா.1 அங்கீகார கடிதம் கம்பெனி சட்டத்திற்கு உட்பட்டு எந்தவித இயக்குனர்களின் தீர்மானம் இல்லாமல் ஏற்படுத்தப்பட்டது என்றால் சரியல்ல. எந்தவித இயக்குனர்களின் தீர்மானம் இல்லாமல் முத்துகுமார் என்பவர் தாக்கல் செய்த இவ்வழக்கு நிலைக்கதக்கதல்ல என்றால் சரியல்ல. நான் இவ்வழக்கை நடத்துவதற்கும் சாட்சியம் அளிப்பதற்கும் இயக்குனர்களின் தீர்மானம் சட்டப்படி வழங்கப்படவில்லை என்றாலும் அதனால் இவ்வழக்கு நடத்துவதற்கும் சாட்சியம் அளிப்பதற்கும் நான் தகுதியற்றவர் என்றால் சரியல்ல. மேற்படி காரணங்களுக்காக இவ்வழக்கு தள்ளுபடி செய்யக்கூடியது என்றால் சரியல்ல.

9) வழக்கிடை காசோலை எங்கள் நிறுவனத்தில் எந்த தேதியில் கிடைக்கபெற்றது என்றால் 23.03.2021 அன்று எதிரி நிறுவனத்திற்கு வந்து தொகையை சரிபார்த்து காசோலையை வழங்கினார். மேற்படி 23.03.2021 முன்னர் எதிரிக்கு பணம் கேட்டு எழுத்துபூர்வமான அறிவிப்பு ஏதும் அனுப்பப்படவில்லை என்றால் சரிதான். மேற்படி 23.03.2021 தேதியன்று எங்கள் நிறுவனமும் எதிரியும் கணக்கு பார்த்ததாக கூறும் பரிவர்த்தனை சம்மந்தமான ஆவணம் எங்கள் நிறுவனத்தில் உள்ளது என்றாலும் அதை தாக்கல் செய்ய தயாராக உள்ளேன் என்றாலும் சரிதான். நான் சொல்லுவது போல் வழக்கிடை காசோலைகளை எங்கள் நிறுவனத்திற்கு கொடுக்கவில்லை, ஏல சமயத்தில் எதிரியிடம் செக்யூரிட்டியாக பெற்ற நிரப்படாத காசோலைகளை பயன்படுத்தி எதிரி மீது பொய்யாக இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளோம் என்றால் சரியல்ல. எதிரி எங்கள் நிறுவனத்திற்கு ஒவ்வோரு சீட்டிற்கும் ரூ.2,95,882/- வீதம் ரூ.11,83,528/- ஐ செலுத்தவேண்டியது இல்லை என்றால் சரியல்ல. எதிரி எங்கள் நிறுவனத்தில் எவ்வித தொகையும் செலுத்தவேண்டியது இல்லாத நிலையில் அவர் வழக்கிடை காசோலையை நான் சொல்லுவது போல 23.03.2021 தேதியன்று தரவேண்டி

அவசியமில்லை என்றால் சரியல்ல. என்னுடைய புகார் மனு விவரங்கள், முதல் விசாரணை சாட்சிய விவரங்கள் அனைத்தும் பொய்யானது என்றால் சரியல்ல. எதிரி சட்டப்படி எங்களுக்கு எந்ததொகையும் கொடுக்க கடன் பட்டவர் இல்லை என்பதால் மாற்றுமுறை ஆவண சட்டத்தின்கீழ் இவ்வழக்கு நிலைக்கதக்கதல்ல என்றால் சரியல்ல. இவ்வழக்கு முழுவதும் பொய் என்பதால் தான் சீட்டு பணம் சம்மந்தமான எந்தவித ஆவணங்களையும் இவ்வழக்கில் தாக்கல் செய்யவில்லை என்றால் சரியல்ல.

ம.சா.2 குறுக்கு விசாரணை முடித்துவைக்கப்படுகிறது.

மறுவிசாரணை - இல்லை.